

செயலாளர், விவசாய அமைச்சு,
பணிப்பாளர், விவசாயத் திணைக்களம்,
பிரதி விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம் (விரி),
வட மாகாணம்.

**வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்)
தரம் - IIIஇல் உள்ளவர்களுக்கான 1வது வினைத்திறமை காண் தடைப் பரீட்சை - 2018 (I) 2020**

மேலே குறிப்பிடப்பட்ட பதவியில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமை காண் தடைப் பரீட்சையானது அப்பதவியில் நடைமுறையிலுள்ள சேவைப் பிரமாணக்குறிப்பின் பந்தி 10 மற்றும் இணைப்பு 02 (அ)ற்கு அமைவாக 2020ம் ஆண்டு ஆடி மாதம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும்.

2.0 **தகைமைகள் :** குறித்த பதவிக்கான சேவைப்பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) தரம் - IIIல் நியமனமொன்றைப் பெற்றுள்ள அலுவலர்களும் இதுவரை இப்பரீட்சையினைப் பூரணப்படுத்தியிராத வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) தரம் - IIIல் உள்ள அலுவலர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகைமை பெறுவர்.

3.0 **விண்ணப்பப் படிவம் :**

- விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டிய இறுதித்திகதி 2020.07.17 ஆகும்.
- விண்ணப்பமானது இச்சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவ உருவில் அமைதல் வேண்டும். பரீட்சார்த்திகள் அம்மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டுமென்பதுடன் அவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களைத் தமது திணைக்களத் தலைவர் ஊடாக "செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்." எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) தரம் - IIIல் உள்ளவர்களுக்கான 1வது வினைத்திறமை காண் தடைப் பரீட்சை - 2018 (I) 2020" என குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்யாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

4.0 **பரீட்சார்த்திகளின் ஆளடையாளம்:-** பரீட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியுறும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிரூபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய ஆளடையாள அட்டை
- செல்லுபடியான கடவுச்சீட்டு.
- செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பரீட்சார்த்தியொருவரின் பரீட்சையில் தோற்றுவதற்கான உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 **விண்ணப்பங்கள் :-**

- இல 1 முதல் 6 வரையிலான பந்திகள் முதலாம் பக்கத்திலும் ஏனைய பந்திகள் இரண்டாம் பக்கத்திலும் உள்ளடங்கும் வண்ணம் A4 அளவிலான தாளில் விண்ணப்பமானது கணினியில்

தயார் செய்யப்பட்டு பரீட்சார்த்தியின் சொந்தக் கையெழுத்து மூலம் சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்படுதல் வேண்டும்.

- விண்ணப்பப் படிவமானது இத்துடன் உள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயார் செய்து விண்ணப்பித்தல் வேண்டுமென்பதுடன் விண்ணப்பப் படிவத்தின் நிழற்படப் பிரதி மற்றும் முன்னோட்டப் பிரதி என்பன அனுப்பிவைத்தலாகாது என அறிவுறுத்தப்படுகின்றது.
- மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்புடையதாகாத மற்றும் முழுமை பெறாத தகவல்களைக் கொண்டுள்ள விண்ணப்பங்கள் அறிவிப்பேதுமின்றி நிராகரிக்கப்படும்.
- தரப்பட்டுள்ள பரீட்சை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக இருப்பது தொடர்பில் பரீட்சார்த்தியே கூடிய கவனம் எடுத்தல் வேண்டும் என்பதுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.

6.0 பரீட்சைக் கட்டணம்:-

6.1 முதன்முறையாக இப்பரீட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பரீட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

6.2 எனினும் அதன் பின்னரான அமர்வுகளின் போது அலுவலர்கள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபா 250.00 வீதம் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகம் ஒன்றிலும் செலுத்தலாம்.

6.3 காசுக்கட்டளையானது “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்கு யாழ்ப்பாணத் தபால் அலுவலகத்தில் மாற்றக்கூடியவாறாக பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

6.4 விண்ணப்பதாரி காசுக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீளச் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பரீட்சைக்கு மாற்றவும் முடியாது.

7.0 விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ள அலுவலர்களுக்கு வடக்குமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரினால் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். பரீட்சார்த்தியொருவருக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது அவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். பரீட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பரீட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவரேனும் பரீட்சார்த்தி ஒருவருக்கு பரீட்சைத் திகதிக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரேனும் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அது பற்றி பின்வரும் விபரங்களுடன் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட அஞ்சல் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி,
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டிய தொலைநகல் இலக்கம் (Fax No).

08.0 இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற அலுவலர்களுக்கு, பரீட்சைக்குத் தோற்றக்கூடியவாறு திணைக்களத் தலைவர்களால் தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19ற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

09.0 உத்தியோகத்தர்கள் பரீட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நூற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

10.0 பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள சகல பரீட்சார்த்திகளினதும் பெறுபெற்றுத்தான் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுச் செயலாளர் அவர்களினால் அனுப்பி வைக்கப்படும்.

11.0 பாடத்திட்டம்.

வினாப்பத்திரத்தின் பெயர்	பாடவிதானம்
<p>1. அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை</p> <p>பாட இல : 01</p> <p>நேரம் : 02 மணித்தியாலங்கள் மொத்தப் புள்ளிகள் - 100</p>	<p>இவ்வினாத்தாள் தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டிருக்கும்.</p> <p>அத்தியாயங்கள் :- II, III, IV, VIII, XII, XIII, XIV, XLVIII</p>
<p>1. Office Administration & Establishment Code</p> <p>Sub No :- 01</p> <p>Time :- 02 Hours</p> <p>Total Marks :- 100</p>	<p>This Question Paper will consist of the subjects from following chapters of establishment code.</p> <p>Chapters :- II, III, IV, VIII, XII, XIII, XIV & XLVIII</p>
<p>2. நிதிப் பிரமாணங்கள்</p> <p>பாட இல : 02</p> <p>நேரம் : 02 மணித்தியாலங்கள் மொத்தப் புள்ளிகள் - 100</p>	<p>இவ்வினாத்தாள் நிதிப்பிரமாணத்தின் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டிருக்கும்.</p> <p>அத்தியாயம் - I. மதிப்பீடு, வருமானம் மற்றும் செலவினம், ஒதுக்கீடு, வருடாந்த மதிப்பீடும் செலவினத்திருத்தமும் (FR 1 - 68)</p> <p>அத்தியாயம் - III. நிதி முகாமையும் வகை கூறும் பொறுப்பும், பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமானக் கணக்கீடு, கொடுப்பனவிற்கான அங்கீகாரமளித்தல், அனுமதியளித்தல், சான்றுப்படுத்தல், அதிகாரக் கையளிப்பு (FR 124 - 147)</p>
<p>02. Financial Regulations</p> <p>Sub No :- 02</p> <p>Time :- 02 Hours</p> <p>Total Marks :- 100</p>	<p>This Question Paper will consist of the subjects from following chapters of financial regulation.</p> <p>(1) Chapter – I :- Estimates, Income & Expenditure, Allocation, Annual Estimates, and alterations to Annual Expenditure (FR – 1 To 68)</p> <p>(2) Chapter – III :- Financial management & Accountability, Chief accounting officer, Income account, Authorizing for payment, Approving, Recommending, Delegation of Powers (F.R 124 To 147)</p>

12.0 இப்பரீட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தீர்மானம் இறுதியானதாகும்.

சி.திருவாகரன்

செயலாளர்,
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.

பிரதி :- பிரதம செயலாளர், பிரதம செயலாளர் செயலகம், வடமாகாணம் - தகவலுக்காக.